

Kitchen



Food Menu

உணவுப்பட்டியல்						
கிழமை	கிழமை	காலை உணவு	பிற்பகல்	மதிய உணவு	மாலை	இரவு உணவு
திங்கள்	காஃபி	பொங்கல் பருப்பு சாம்பார் தேங்காய் சட்னி	தேநீர்	சாதம், முள்ளங்கிசாம்பார் கேரவொரியல், மோர், மிளகுரசம்	தேநீர்	இட்லி, பூரி சட்னி, தக்காளி சாம்பார்
செவ்வாய்	காஃபி	தோசை தேங்காய் சட்னி தக்காளி சாம்பார்	தேநீர்	சாதம், வெண்டைக்காய் கராக்குழம்பு, கோஸ்கூட்டு தக்காளி ரசம், மோர்	தேநீர்	சப்பாத்தி, பட்டாணி உருளைக்கிழங்கு குருமா
புதன்	காஃபி	இட்லி காரசட்னி தக்காளி குருமா	தேநீர்	சாதம், முருங்கைக்காய் சாம்பார், கீரைவொரியல் பருப்பு ரசம், மோர்	தேநீர்	தோசை தக்காளி சாம்பார் தேங்காய் சட்னி
வியாழன்	காஃபி	ரவை உப்புமா தேங்காய் சட்னி	தேநீர்	சாதம், சுரைக்காய் தட்டைப்பயிறு குழம்பு, ரீட்டு வொரியல், மோர், கொள்ளுரசம்	தேநீர்	இட்லி, தேங்காய் சட்னி தக்காளி சாம்பார்
வெள்ளி	காஃபி	தோசை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா	தேநீர்	சாதம், கத்தரிக்காய்கராக்குழம்பு, பீன்ஸ் வொரியல், மோர், தக்காளி ரசம்	தேநீர்	சப்பாத்தி, பட்டாணி உருளைக்கிழங்கு குருமா
சனி	காஃபி	இட்லி காரசட்னி பருப்பு சாம்பார்	தேநீர்	சாதம், கீரைசாம்பார் உருளை கிழங்கு வொரியல், பருப்பு ரசம், மோர்	தேநீர்	தோசை தக்காளி சாம்பார் தேங்காய் சட்னி
ஞாயிறு	காஃபி	சேமியா உப்புமா தேங்காய் சட்னி	தேநீர்	சாதம், முட்டை குருமா ரசம், மோர்	தேநீர்	இட்லி, பூரி சட்னி, குருமா குழம்பு